

©

GOVERNMENT OF TAMIL NADU

2019

[Regd. No. TN/CCN/467/2012-14

[R. Dis. No. 197/2009.

[Price : Rs. 2.00 Paise.



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 30]

CHENNAI, WEDNESDAY, JULY 24, 2019

Aadi 8, Vikari, Thiruvalluvar Aandu-2050

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

| | JUDICIAL NOTIFICATIONS | Pages. |
|----------------------|------------------------|---------|
| Insolvency Petitions | | 120-123 |

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

JUDICIAL NOTIFICATIONS

INSOLVENCY PETITIONS

IN THE COURT OF THE PRINCIPAL SUBORDINATE JUDGE OF NAMAKKAL

*(I.P.No. 2/2019)**(D.No. 967/2019)*

No.VI-3(a)/161/2019.

L. Ramachandran, aged about 56 years Son of S.K. Lakshmi Narayanan, residing at D.No.5/523, Mullai Nagar, Mohanur Road, Namakkal Town, Namakkal Taluk, Namakkal District.—*Petitioner*

Versus

1. A. Latha, aged about 52 years, Wife of Adishesan, residing at D. No.25/13, Sathya Road, Vidhya Nagar, Ammapettai, Salem Taluk, Salem District.

2. V. Rajasekar, aged about 34 years, Son of Vengidusamy, residing at D.No.1-128, Mudalaipatty, Mudalaipatty Post, Namakkal Taluk, Namakkal District.

3. Renugadevi, aged about 55 years, Wife of Ashokan, Daughter of (Late) T.Sunderarajan, residing at Plot No.65, Verma Garden, Yercaud Main Road, Iyyamperumapatty, Gorimedu, Salem-638 008.

4. S. Geetha aged about 49 years, Wife of Murali Govindaraj, residing at D.No.151/101, Gnanasubramaniyar Nagar, Fairlands, Thoppukadu, Salem-636 016.

5. S. Santhi, aged about 47 years, Wife of Saravanan, residing at D. No.115/166, Mass Residency, N.T.R. Street, Rangarajapuram, Kodambakkam, Chennai-600 024.

6. S. Kavitha, aged about 43 years, Wife of Thiyabee, D.No. 34, Kottai Sannathi Street, Salem Town, Salem Taluk, Salem-636 001.—*Respondents*

Notice is hereby given under Sections 6 and 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition for adjudging the 1st respondent as an Insolvent and vesting the petition mentioned properties with the Official Receiver and the said petition stands posted to 26-07-2019.

Sub Court, Namakkal,
18th July 2019.

R. GOKULAKRISHNAN,
Principal Subordinate Judge.

*(I.P.No. 6/2019)**(D. No. 967/2019.)*

No.VI-3(a)/162/2019.

1. Senthilkumar, aged about 49 years, Son of Suppan, residing at D.No.7/88-B, Vadakku Thottam, Pottanam Village, Sendamangalam Taluk, Namakkal District.

2. Nagarajan, aged about 50 years, Son of Rangama Naicker, D.No.5/66A, Nachur, Pottanam Village, Sendamangalam Taluk, Namakkal District.

3. Subban, aged about 51 years, Son of Sengoda Gounder, residing at D.No.4/50, Vadakku Thottam, Pottanam Village, Sendamangalam Taluk, Namakkal District.

4. Sakraties, aged about 47 years, Son of Nallathambi, residing at D.No.4/10, Vadakku Thottam, Pottanam Village, Sendamangalam Taluk, Namakkal District.—*Petitioner*

Versus

1. P. Kumaresan, aged about 55 years, Son of Perumal Gounder, residing at D.No.11, Gounder Street, Pottanam Village, Sendamangalam Taluk, Namakkal District.

2. K. Ravikumar, aged about 32 years, Son of R. Kandasamy, residing at D.No.6/70, West Palapatty, Sellappampatty Village, Namakkal Taluk, Namakkal District.

3. Perumal, aged about 65 years, Son of (Late) Muthusamy Gounder, residing at Pottanam Kattu Kottagai, Pottanam Village, Sendamangalam Taluk, Namakkal District.

4. Jothi, aged about 37 years, Wife of Ganesh Kumar, Daughter of Perumal, residing at Pottanam Kattu Kottagai, Pottanam Village, Sendamangalam Taluk, Namakkal District.—*Respondents*

Notice is hereby given under Sections 6 and 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition for adjudging the 1st respondent as an Insolvent and vesting the petition mentioned properties with the Official Receiver and the said petition stands posted to 26-07-2019.

Sub Court, Namakkal,
18th July 2019.

R. GOKULAKRISHNAN,
Principal Subordinate Judge.

(I.P.No. 7/2019)

(D.No. 967/2019)

No.VI-3(a)/163/2019.

ஜெயலட்சுமி பைனான்ஸ் கார்ப்பரேசன் பை அதன் தற்போதைய நிர்வாக பங்குதாரர் V. செந்தில்—*மனுதாரர்/கடன் கொடுத்தவர்*

Versus

1. B. ரமேஷ், வயது 54, த/பெ. பாலகிருஷ்ணன், 4/163, A.S. பேட்டை மெயின் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
2. N. சுரேஷ்பாபு, வயது 82, த/பெ. நரசிம்மன், க.எண் 30, பெரியண்ணன் தெரு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
3. பாலாமணி, வயது 82, க/பெ. பாலகிருஷ்ணன், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
4. B. பத்மநாபன், வயது 59, த/பெ. பாலகிருஷ்ணன், க.எண் 19, Phase 1, R.G. புதூர்நகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.
5. P. விக்னேஷ், வயது 28, த/பெ. பத்மநாபன், க.எண் 19, Phase 1, R.G. புதூர்நகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.
6. P. ஸ்ரீ நாத், வயது 24, த/பெ. பத்மநாபன், க.எண் 19, Phase 1, R.G. புதூர்நகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.
7. R. காயத்ரி, வயது 25, த/பெ. ரமேஷ், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
8. R. ஹரிஷ், வயது 22, த/பெ. ரமேஷ், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
9. K.R. ராஜாகவுண்டர், வயது 55, த/பெ. ராசியுள்ள கவுண்டர், க.எண் 107, கருங்காட்டு பழனிசாமி தெரு, A.S. பேட்டை மெயின் ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
10. P. அம்மையப்பன், வயது 66, த/பெ. பழனிசாமி, க.எண் 1/205-1, K.M. நகர், வசந்தபுரம் நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.—*எதிர்மனுதாரர்கள்.*

நொடிப்பு நிலைச்சட்டம் 1920 பிரிவு 6 மற்றும் 9-ன்படி 1-ம் எதிர்மனுதாரரை நொடிப்பு நிலையாளராக தீர்மானித்தும், 1-ம் எதிர்மனுதாரருக்கு பாத்தியப்பட்ட மனுச்சொத்துக்களில் உள்ள பாகத்தை அபிசியல் ரிசீவரிடம் ஒப்படைப்பு செய்ய உத்திரவு பிறப்பித்தும், மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 26-7-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

Sub Court, Namakkal,
18th July 2019.

R. GOKULAKRISHNAN,
Principal Subordinate Judge.

(I.P.No. 8/2019)

(D.No. 967/2019)

No.VI-3(a)/164/2019.

ஜெயலட்சுமி பைனான்ஸ் பை அதன் தற்போதைய நிர்வாக பங்குதாரர் V. செந்தில்—மனுதாரர்/கடன் கொடுத்தவர்

Versus

1. B. ரமேஷ், வயது 54, த/பெ. பாலகிருஷ்ணன், 4/163, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
2. N. சுரேஷ்பாபு, வயது 82, த/பெ. நரசிம்மன், க.எண் 30, பெரியண்ணன் தெரு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
3. பாலாமணி வயது 82, க/பெ. பாலகிருஷ்ணன், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
4. B. பத்மநாபன், வயது 59, த/பெ. பாலகிருஷ்ணன், க.எண் 19, Phase 1, R.G. புதுநகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.
5. P. விக்னேஷ், வயது 28, த/பெ. பத்மநாபன், க.எண் 19, Phase 1, R.G. புதுநகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.
6. P. ஸ்ரீ நாத், வயது 24, த/பெ. பத்மநாபன், க.எண் 19, Phase 1, R.G. புதுநகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.
7. R. காயத்ரி, வயது 25, த/பெ. ரமேஷ், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
8. R. ஹரிஷ், வயது 22, த/பெ. ரமேஷ், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
9. K.R. ராஜாகவுண்டர், வயது 55, த/பெ. ராசியுள்ள கவுண்டர், க.எண் 107, கருங்காட்டு பழனிசாமி தெரு, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
10. P. அம்மையப்பன், வயது 66, த/பெ. பழனிசாமி, க.எண் 1/205-1, K.M. நகர், வசந்தபுரம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.—எதிர்மனுதாரர்கள்.

நொடிப்பு நிலைச்சட்டம் 1920 பிரிவு 6 மற்றும் 9-ன்படி 1-ம் எதிர்மனுதாரரை நொடிப்பு நிலையாளராக தீர்மானித்தும், 1-ம் எதிர்மனுதாரருக்கு பாத்தியப்பட்ட மனுச்சொத்துக்களில் உள்ள பாகத்தை அபிசியல் ரிசீவரிடம் ஒப்படைப்பு செய்ய உத்திரவு பிறப்பித்தும், மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 26-7-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

Sub Court, Namakkal,
18th July 2019.

R. GOKULAKRISHNAN,
Principal Subordinate Judge.

(I.P.No. 9/2019)

(D.No. 967/2019)

No.VI-3(a)/165/2019.

ராயல் பைனான்ஸ்பை அதன் தற்போதைய நிர்வாக பங்குதாரர் கே. ராமசாமி—மனுதாரர்/கடன் கொடுத்தவர்

Versus

1. B. ரமேஷ், த/பெ. பாலகிருஷ்ணன், 4/163, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
2. N. சுரேஷ்பாபு, வயது 82, த/பெ. நரசிம்மன், க.எண் 30, பெரியண்ணன் தெரு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
3. பாலாமணி வயது 82, க/பெ. பாலகிருஷ்ணன், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
4. B. பத்மநாபன், வயது 59, த/பெ. பாலகிருஷ்ணன், க.எண் 19, Phase 1, R.G. புதுநகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.
5. P. விக்னேஷ், வயது 28, த/பெ. பத்மநாபன், க.எண் 19, Phase 1, R.G. புதுநகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.
6. P. ஸ்ரீ நாத், வயது 24, த/பெ. பத்மநாபன், க.எண் 19, Phase 1, R.G. புதுநகர், கோவை தெற்கு, சின்னியம்பாளையம், கோவை டவுன், கோவை மாநகரம்.

7. R. காயத்ரி, வயது 25, த/பெ. ரமேஷ், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
8. R. ஹரிஷ், வயது 22, த/பெ. ரமேஷ், க.எண் 4/163, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
9. K.R. ராஜாகவுண்டர், வயது 55, த/பெ. ராசியுள்ள கவுண்டர், க.எண் 107, கருங்காட்டு பழனிசாமி தெரு, A.S. பேட்டை மெயின்ரோடு, நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்.
10. P. அம்மையப்பன், வயது 66, த/பெ. பழனிசாமி, க.எண் 1/205-1, K.M. நகர், வசந்தபுரம், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.—*எதிர்மனுதாரர்கள்.*

நொடிப்பு நிலைச்சட்டம் 1920 பிரிவு 6 மற்றும் 9-ன்படி 1-ம் எதிர்மனுதாரரை நொடிப்பு நிலையாளராக தீர்மானித்தும், 1-ம் எதிர்மனுதாரருக்கு பாத்தியப்பட்ட மனுச்சொத்துக்களில் உள்ள பாகத்தை அபிசியல் ரிசீவரிடம் ஒப்படைப்பு செய்ய உத்திரவு பிறப்பித்தும், மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 26-7-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.

Sub Court, Namakkal,
18th July 2019.

R. GOKULAKRISHNAN,
Principal Subordinate Judge.

(I.P.No. 12/2019)

(D.No. 967/2019)

No. VI-3(a)/166/2019

Shanthy aged about 48 Years wife of Anbalagan, residing at No. 7/64, Nainamalai Adivaram, Minnampalli Village, Namakkal Taluk—*Petitioner*

Versus

1. Bharathi aged 42 years wife of Patchiappan, 50/13, Raja Goundanpudur, Kalappanaickenpatti Post, Namakkal District.
2. P. Madhavan, aged about 50 years, son of Pongasothu Kaniyachi Perianna Udayar, Sellappampatti Post, Namakkal District.—*Respondents.*

Notice is hereby given under Section 9 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudging the 1st respondent as an Insolvent and directing the Official Receiver Namakkal to take possession of the petition mentioned property and other assets of the 1st Respondent and set aside the Sale Deed executed by the 1st Respondent in favour of the 2nd Respondent dated 9th February 2019 under Document No. 352/2019 registered before the Sub-Registrar, Sendamangalam, Namakkal Taluk, the said petition stands posted to 26-7-2019.

Sub Court, Namakkal,
18th July 2019.

R. GOKULAKRISHNAN,
Principal Subordinate Judge.